

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

லங்கா கவான்மென்ட் இன்போர்மேசன் இன்பிராஸ்ட்ரக்சர் (பிரைவேட்) லிமிடட் கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்ட ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கம்பனியின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து

வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இணங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும்,

எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1. நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	சிபார்சு
2022 நவம்பர் 15 அன்று நடைபெற்ற தாய் கம்பனியின் (இன்போமேசன் கொமியூனிகேசன் டெக்னாலயி ஏஜன்சி ஒப் சிறீலங்கா (பிறைவேட்) விமிட்ட) இயக்குநர் சபை கூட்டத்தில், கம்பனி சட்டத்தின் பிரிவு 242 இன் படி, குறித்த கம்பனியை இன்போமேசன் கொமியூனிகேசன் டெக்னாலயி ஏஜன்சி ஒப் சிறீலங்கா (பிறைவேட்) விமிட்ட உடன் இணைப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இது நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.	கம்பனி அவதானிப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும், தேவையான சட்டப்பூர்வ தேவைப்பாடுகள், கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கணக்குகளை இறுதி செய்த பின்னர் பதிவிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.	முகாமைத்துவ தீர்மானம் பின்பற்றப்படுதல் வேண்டும்

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

	சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	சிபார்சு
அ)	2007ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனி சட்டம்			
(i)	பிரிவு 116(1)	முந்தைய ஆண்டுகளிற்குள் நடைபெற்ற அனைத்து பங்குதாரர் கூட்டங்கள் மற்றும் அனைத்து இயக்குநர் கூட்டங்களின் அறிக்கைகளினையும் கம்பனி அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் வைத்திருக்க வேண்டும். இருப்பினும், கம்பனி அவ்வாறு மேற்கொண்டிருக்கவில்லை.	இந்த இணக்கமின்மை முதன்மையாக கம்பனி செயலாளர் தனது சட்டப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.	கம்பனி சட்டத்தின்படி இணங்குதல் வேண்டும்.
(ii)	பிரிவு 131(1) மற்றும் (2)	பங்குதாரர்களின் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெற்று 30 வேலை நாட்களுக்குள் வருடாந்த வருமான அறிக்கையை கம்பனி பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், 2012 முதல் வருடாந்த வருமான அறிக்கை கம்பனி பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திருத்த நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தப்படுகின்றது. அனைத்து நிலுவையில் உள்ள சட்டப்பூர்வ கடமைகளும் முறையாக மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன் அவை விரைவில் இற்றைவரைப்படுத்தப்படும்.	கம்பனி சட்டத்தின்படி இணங்குதல் வேண்டும்.
(iii)	பிரிவு 223(3)(இ)	கம்பனி இயக்குநர் சபை அல்லது செயலாளர்களில் ஏற்படும் மாற்றங்கள், மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து 20 வேலை நாட்களுக்குள் கம்பனி பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இருப்பினும், 19 யூன் 2019 க்குப் பின்னர் இயக்குநர் சபையில் ஏற்பட்ட மாற்றங்கள் கம்பனி பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.	இயக்குநர் சபையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து கம்பனி பதிவாளரிடம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அறியப்படுத்தாமையினை ஒப்புக்கொள்கிறார்கள் என்று கூறப்பட்டது.	கம்பனி சட்டத்தின்படி இணங்குதல் வேண்டும்.

ஆ)	கம்பனியினுடைய அகவிதிகளில் அகவிதி 26(அ)	அகவிதியின்படி, இயக்குநர்களின் எண்ணிக்கை மூன்றிற்கு (3) குறைவாக காணப்படலாகாது. இருப்பினும், கம்பனி இரண்டு இயக்குநர்களை மட்டுமே நியமித்திருந்தது.	அகவிதிகளுடனான இணக்கமின்மையை கம்பனி ஏற்றுக்கொண்டுள்ளது.	கம்பனியினுடைய அகவிதிகளுடன் இணங்குதல் வேண்டும்.
இ)	பொது முயற்சிகளின் 01/2021 ஆம் இலக்க 2021 நவம்பர் 16 அந் திகதிய சுற்றுநிருபம் வழிகாட்டியினுடைய பிரிவு 2.2.2	கம்பனியினுடைய தலைவர், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது, சீராக சபை கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், மீளாய்வு ஆண்டில் கம்பனி ஒரே ஒரு சபை கூட்டத்தை மட்டுமே நடாத்தியிருந்தது.	இந்த அவதானிப்பினை ஏற்றுக்கொண்டு, நல்லாட்சி நடைமுறைகளைப் பேணுவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகளைத் தவிர்ப்பதற்கும் இணங்குகின்றோம்.	சுற்றுநிருபத்தின்படி இணங்குதல் வேண்டும்.
(ii)	வழிகாட்டியினுடைய பிரிவு 2.3	சுற்றறிக்கையின்படி, நிறுவனம் மீளாய்வு ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கவில்லை.	எல்யிஐஐ தொடர்ந்து ஒரு செயலில் உள்ள நிறுவனமாக செயற்படும் எண்ணமில்லாமையுடன் 2024 ஆம் ஆண்டில் எல்யிஐஐக்கு அத்தகைய செயல்பாடுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.	முகாமைத்துவ தீர்மானம் பின்பற்றப்படுதல் வேண்டும்
ஈ)	பொது முயற்சிகளின் பீஈடி 55 ஆம் இலக்க 2010 டிசம்பர் 14 அந் திகதிய சுற்றுநிருபம் பந்தி 15	மூன்று மாதங்களிற்கு ஒரு தடவையேனும் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டங்கள் நடத்தப்படல் வேண்டும், இருப்பினும் அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	எல்யிஐஐயின் செயற்பாடுகள் ஐசிரிஏயினுடைய டிஜிட்டல் சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தமையாலும், அதன் விளைவாக பதிவிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தமையாலும், அத்தகைய கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.	சுற்றுநிருபத்தின்படி இணங்குதல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 44,203,776 தொகையான பற்றாக்குறை ஆனதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 5,078,752 தொகையானதால் நிதி விளைவுகளில் ரூபா 49,282,528 தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது.

ஐசிரிஏயிடமிருந்தான (தாய் கம்பனி) பெறவேண்டியவையின் பதிவழப்பானது வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும்.

3. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

3.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	சிபார்சு
பொது முயற்சிகளின் 01/2021 ஆம் இலக்க 2021 நவம்பர் 16 அந் திகதிய சுற்றுநிருபத்தின் செயற்பாட்டு கையேட்டினுடைய அத்தியாயம் 6.6 இற்கமைவாக, வரைவு ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் நிதி ஆண்டு நிறைவடைந்து அறுபது நாட்களிற்குள் (60) கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு சமர்ப்பித்தல் வேண்டும், இருப்பினும், மீளாய்வு ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களை கம்பனி 2025 யூன் 19 சமர்ப்பித்தது.	இந்த ஏற்றுக்கொள்ளப்பட்டது அவதானிப்பு	சுற்றுநிருபத்தின்படி இணங்குதல் வேண்டும்.